

நொடிப்பொழுதில்
9 பேர்
பலி!

நாடுநாடு

NATIONAL THAMIL DAILY

மலர் 29 பங்குணி 17 ம௃டு 30 இதழ் 47
யாழ்ப்பாணம் செவ்வாய்க்கிழமை 31-3-1987

22 பேர் காயம்

யாழ். ஆஸ்பத்திரியின் மீது

எழுத்தில் கூற முடியாது

‘வெள்’ கொடுமே

(நமது நிருபர் என். கே. துரைசிங்கம்)

வடமாக ணத்தின் உயிர்காக்கும் நிலையமான யாழ். அரசினர் வைத்திய சாலையில் 9 அப்பாவிகள் கோட்டையிலிருந்து பேற்கொள்ளப் பட்ட ஷல் பிரயோகத்தில் கண்டுமைக்கும் நேரத்தில் உயிரிழந்தனர். ஒரு கொரே சம்பவம் நேற்றுக் காலை யாழ். ஆஸ்பத்திரியின் 19ம், 20ம் வார்ட்டுக்களில் இடம்பெற்றது.

எழுத்தில்வர்ணிக்கமுடியாத பட்டது. அவர்க்கு நேற்றைய யாழ். யாழ். கோட்டை இராணுவ வும், 19-ம் வார்ட்டை நோக்கி ஆஸ்பத்திரி ஷல் தாக்குதல் முகாமிலிருந்து யாழ். ஆஸ்பத் தீர்க்கப்பட்ட மூன்றாவது ஷல் அவல்முறையின் நேரத்தில் காணலாம். தீரி மீது மேற்கொள்ள பட்ட. (5-ம் பக்கம் பார்க்க)

இருவது ஷல் தாக்குதலாக அலவுக்கு நேற்றைய யாழ். யாழ். கோட்டை இராணுவ வும், 19-ம் வார்ட்டை நோக்கி ஆஸ்பத்திரி ஷல் தாக்குதல் முகாமிலிருந்து யாழ். ஆஸ்பத் தீர்க்கப்பட்ட மூன்றாவது ஷல் அவல்முறையின் நேரத்தில் காணலாம். தீரி மீது மேற்கொள்ள பட்ட. (5-ம் பக்கம் பார்க்க)




தீர்க்குதல் முறை

பலியானேர் விபரம்

நேற்றுயாழ் ஆஸ்பத்திரியின் மீது நிகழ்ந்த ஷல் தாக்குதலில் கொல்லப்பட்டோர் விபரம் வருமாறு:-

பி. இராசநாயகர் (வயது 18) விசுவாடு, பொன்னம்பவம் (வயது 64) சுன்னகம், மோகன குமார் (வயது 22) கிளிநோசி, விசுவலிங்கம் (வயது 42) புங்குடுதீவு, நவரட்னம் (வயது 37) யாழ்ப்பாணம், யேசுதாசன் (வயது 37) யாழ்ப்பாணம், பாலசுந்தரம் (வயது 52) நல்லூர், செந்தில்வேல் (வயது 25) நெல்வியடி, தாமபாலன் (வயது 37) யாழ்ப்பாணம், பாலசுந்தரம் (வயது 52) நல்லூர், செந்தில்வேல் (வயது 25) நெல்வியடி, தாமபாலன் (5-ம் பக்கம் பார்க்க)



ஷல் வெடிக்கு இலக்காகச் சின்னானமடைந்து கூடக்கும் 19ம், 20-ம் வார்ட்டுக்களை இப்படத்தில் காணலாம்.

ஆஸ்பத்திரி நோக்கி திட்டமிட்டு ஷல் பிரயோகம் யாழ். வைத்திய அதிகாரி நச்சினார்க்கினியன்

[அலுவலக நிருபர்] மிட்டு வைத்தியசாலையை “யாழ். கோட்டை இரா நோக்கி ஏவப்பட்ட ஷல் அவுவ முகாமிலிருந்து திட்ட (5-ம் பக்கம் பார்க்க)

ஷல் வெடியில் யாழ். இந்து ஆய்வுகூடம் சேதம்

[ரி. சிவகணேசன்]
கோட்டை இராணுவ முகாமிலிருந்து நேற்றுமுன்தினமிரவு ஏவப்பட்ட ஷல் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்தங்குவிடுதிக்கு அருகிலுள்ள இரசாயன ஆய்வு கூடத்தில் (5-ம் பக்கம் பார்க்க)

ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆட்சேப அமைதி ஊர்வலம்

யாழ்ப்பாணம், செவ்களும், பணிப்பாளர் டாக்டர் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்றும் அதிகாரியின் தலைமை ஷல் வில்லை இடம்பெற்ற அமியான ஊர்வல மொன்றை நடாத்தினார்கள். பித்து ஆஸ்பத்திரி டாக்டர் இந்த ஊர்வலம் ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவில் கள், தாதிமார்கள், சிற்றாழி ஆரம்பித்து முன்பக்கல்தியால் ஆஸ்பத்திரி நிர்வாக ஊழியர் (5-ம் பக்கம் பார்க்க)



ஷல் சாக்குகலில் பாதிக்கப்பட்டோர் விபரத்தை அறிய யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிச்கப்பட்டுள்ள நோயாளிகள், மற்றும் பணிபுரியும் ஊழியர்களின் உறவி னர்கள் ஆஸ்பத்திரி அறிவிப்புப் பலகையைச் சூழ்ந்தி ருப்பத்தை இப்படத்தில் காணலாம்.

தாக்குதலுக்குள்ளானேரின் உறவினர்கள் தலையில் அடித்து சோகப் தாங்க முடியாது கதறி அழுவதை இதில் காணலாம்.

(படங்கள்: தேவா)

வைத்திய அதிகாரி சகர் எஸ். நச்சினர்க்கினிபன் ஆஸ்பத்திரி வரைபடத்தீ ஷல் விழுந்த இடத்தை சட்டத்தரணி ஓர் ருக்கு சட்டத்துக்காட்டுவதை இப்படத்தில் காணலாம்.

